


# Clean Waters Begin with You

## 清洁水源 从你我做起



Always wash within a sheltered area that is properly connected to the sewers.

在任何情况下，请在与下水道连接完善的有遮盖区进行洗涤工作。



Always dispose of food waste in bins and check that bins are covered and do not overflow or leak.

请把残羹剩饭丢入垃圾桶，并把垃圾桶盖好，确保无外溢、无泄漏。

Rain that flows from the drains to our reservoirs is a water supply source. Keep our drains only for rain.


请勿将用后水排入沟渠。

沟渠只用于收集雨水，并将雨水排入蓄水池，作为水供。




Do not wash dishes outdoors. Used water should not flow into the drains.

请勿在户外清洗碗碟。用后水不应排入沟渠。



# Perairan yang Bersih Bermula dengan Anda



**Cuci hanya di kawasan berbumbung yang bersambung dengan pembetung.**

எப்பொழுதும் கழிவுநீர்க் குழாயுடன் இணைக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட தடுப்பிடங்களில் வைத்து மட்டுமே கழுவும் பணிகளைச் செய்யவும்.



**Sisa makanan harus dibuang ke dalam tong sampah dan pastikan tong ditutup dan tidak melimpah atau bocor.**

எப்பொழுதும் உணவுக் கழிவுகளை கழிவுத் தொட்டியில் போடவும். மேலும் கழிவுத் தொட்டி மூடியும் கசிவு இல்லாமலும் இருக்கிறதா என சோதிக்கவும்.

**Air hujan yang mengalir dari longkang-longkang ke kolam-kolam takungan air adalah salah satu sumber bekal air kita. Jagalah longkang-longkang kita. Pastikan ia hanya untuk air hujan.**

வடிகால்கள் மூலம் நீர்த்தேக்கங்களை சேருகின்ற நீர் நமது நீர் வழங்கும் ஆதாரமாகும். நம் நீர் வடிகால்களை மழை நீருக்காக மட்டும் பயன்படுத்துவோம்.



**Jangan cuci pinggan mangkuk di luar rumah. Air yang telah digunakan tidak sepatutnya mengalir ke dalam longkang.**

திறந்த வெளியில் வைத்து சாப்பாட்டுப் பாத்திரங்களைக் கழுவாதீர். பயன்படுத்திய நீர் வடிகால்களை வந்தடைதல் கூடாது.

